



மின் தடை பாதுகாப்பு


மின் தடை எந்த நேரத்திலும் நிகழலாம். சில நிமிடங்கள், மணி நேரங்கள் அல்லது நாட்கள் போன்ற எந்த ஒரு கால அளவுகளுக்கும் நீங்கள் மின் தடையை எதிர்கொள்ள நேரிட்டால் – கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி பாதுகாப்பாக இருங்கள்!

உங்கள் **அவசரகால தயார் நிலை** கருவித் தொகுப்பை சேமித்து வைத்திருங்கள். உங்களிடம் கையில் எடுத்துச்செல்லக்கூடிய விளக்குகள் (ஃப்ளாஷ் லைட்கள், மெழுகுவர்த்திகள், க்ளோ ஸ்டிக்ஸ்), கூடுதல் பேட்டரிகள் மற்றும் கெட்டுப்போகாத உணவுகள் மற்றும் குடிக்கத் தண்ணீர் அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



உங்கள் பகுதியில் **கீழே விழுந்து / மின்னோட்டத்துடன் கூடிய கம்பிகள் இருக்கக்கூடும்**. நீங்களும் மற்றவர்களும் குறைந்தபட்சம் 10 மீட்டர் விலகி இருங்கள் (ஒரு பள்ளி பேருந்தின் நீள அளவிற்கு). **எச்சரிக்கையாக இருங்கள்:** விழுந்து பல நாட்களான கம்பிகளிலும் மின்னோட்டம் இருக்கக் கூடும்.

போதியளவு உணவைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்! உணவைப் பொருட்களை பாதுகாக்க ஃப்ரிட்ஜ் கதவுகளை மூடி வைத்திருங்கள். அடுப்புக் கரி அல்லது எரிவாயு பார்பெக்யூஸ், கேம்பிங் ஸ்டவ்ஸ் அல்லது ஜெனரேட்டர்களை வீட்டினுள் **எப்போதும்** பயன்படுத்தாதீர்கள்.



எப்போது போக வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருங்கள். உங்கள் வீடு மிக அதிக குளிர் அல்லது அதிக வெப்பமாக இருந்தால் உங்களால் வெளியேற முடியுமானால், உங்கள் வீடு மீண்டும் பாதுகாப்பான நிலைக்குத் திரும்பும் வரை வேறு ஒரு மாற்று இடத்திற்குச் செல்லுங்கள். அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் (செல்லப்பிராணிகள் உட்பட) உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்.